***மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி:** மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டுமென்று மாண்புமிகு உறுப்பினர் திரு. சி. ஞானசேகரன் அவர்கள் வலியுறுத்துகிறார். அவர் தொடர்ந்து இதுபற்றி இந்த அவையிலே கேட்டுக்கொண்டு வருகின்றார். "வீர விளையாட்டு" என்றும் அதைப் புகழ்ந்துரைக்கின்றார். எனக்குள்ள ஓர் ஆசை, நாங்கள் மீண்டும் ஜல்லிக்கட்டு தொடரும் என்று ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, முதல் ஜல்லிக்கட்டில் – அந்த வீர விளையாட்டில் ஈடுபட்டு ஞானசேகரன் அவர்கள் வெற்றிவாகை சூட *(சிரிப்பு) (மேசையைத் தட்டும் ஒலி)* முன்வருவாரா என்பதுதான் என்னுடைய கேள்வி. அப்படியானால், அவர் அதை எழுதித் தந்தால், அதை நம்பி, முதல் ஜல்லிக்கட்டில் அவரை ஈடுபடுத்த நான் கடமைப்பட்டிருக்கின்றேன். *(மேசையைத் தட்டும் ஒலி)*

திரு. சி. ஞானசேகரன்: பேரவைத் தலைவர் அவர்களே . . .

மாண்புமிகு பேரவைத் தலைவர்: என்ன, திரு. ஞானசேகரன்? திரு. ஜி.கே. மணி சொல்லட்டும். நீங்கள் உட்காருங்கள். திரு. ஜி.கே. மணி, சுருக்கமாகச் சொல்லுங்கள்.

திரு. ஜி.கே. மணி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்திய நாட்டின் தலைநகர் டெல்லிக்குச் சென்று, கடந்த முறை நடுவண் அரசின் திட்டக் குழுவில் ரூபாய் *17,000* கோடிகளைப் பெற்று, நடப்பாண்டில், இந்த ஆண்டு நிதியாக திட்டக் குழுவிடம் *21,000* கோடியை தமிழக வளர்ச்சிக்குப் பெற்றுத் தந்த *(மேசையைத் தட்டும் ஒலி)* மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய நன்றியையும், பாராட்டுதலையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்போது ஆவின் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெறக்கூடிய அந்தப் பணியாளர்களுக்கு ஓய்வூதியமாக வெறும் *1,200* ரூபாயிலிருந்து *1,500* ரூபாய் வரை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஓய்வுபெறக்கூடியவர்களுக்கு, மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பெறக்கூடிய அந்த ஓய்வூதியம் வேண்டுமென்று கேட்கிறார்கள். ஆகவே, குறைந்தபட்ச ஓய்வூதியத்தையாவது வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

அதேவேளையில், ஆவின் நிறுவனத்தில் பணியாற்றக்கூடியவர்களுக்கு Star Health Insurance என்கின்ற அந்தக் காப்பீட்டுத் திட்டத்தில்